



Tamil Nadu Electricity Board Engineers' Association

(Recognized in G.O No. 854 dated 6-4-1946)

Regn. No. 217/94

President

Er. **K. INDIRANI**, B.E., M.C.A., F.I.E.,
(M) +91 87785 38236

Vice President - I

Er. **BYRON STEPHEN**, B.E., M.B.A., LL.M.,

Vice President - II

Er. **G. JAYARAJAN**, M.Tech., M.B.A., F.I.E.,

General Secretary

Er. **T. JAYANTHI**, M.Tech., M.B.A.(HR),
(M) +91 97106 22185 / +91 94422 21794

Organising Secretary

Er. **G. RAMADOSS**, B.E.,

Secretary (Publication)

Er. **V.P. MUTHUKUMAR**, M.E.,

Secretary (Administration)

Er. **N. ARUNACHALAM**, B.E., PGDCA, CEA,

Secretary (Minnagam)

Er. **D. ANAND KUMAR**, M.Tech.,

Secretary (Legal)

Er. **V. SAMPATH KUMAR**, M.Tech.(Hons.), M.I.E.,

Secretary (Personnel Affairs)

Er. **A. MURUGAN**, B.E.,

Treasurer

Er. **N. SENTHIL KUMAR**, M.Tech., PGDPM, M.I.E.,
(M) +91 94980 38894

Secretary / EBF

Er. **S. PALANIRAJU**, B.E., PGDOR, M.B.A., M.I.E.,

Treasurer / EBF

Er. **C. RAJA SEKCHAR**, M.Tech., M.B.A.,
(M) +91 94435 58840

பெறுதல்

மதிப்பிற்குரிய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் அவர்கள், சென்னை.

க.எண் : பொ.கழகம்/ பொ.செ/அ.99//2020, நாள் 07.07.2020.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்; நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் உள்ள இயக்குனர்/ இயக்கம் காலியிடத்தை நிரப்புவது - தங்களின் மேலான நடவடிக்கை வேண்டி சமர்ப்பித்தல் - சம்பந்தமாக.

வணக்கம்,

நமது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பணிபுரியும் அனைத்து பொறியாளர், பணியாளர் நலன் மேம்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து வரும் மதிப்பிற்குரிய மின்சாரத் துறை அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் கழகம் தனது பணிவன்புடன் கூடிய நன்றிகளை உரித்தாகுகிறது.

மேலும், இந்த கோவிட் 19 பேரிடர் காலத்தில், கொரொனா தொற்று சீரழிவிலிருந்து தமிழக மக்களைக் காக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுத்து வரும் தமிழக அரசுக்கும் அதற்காக இரவு பகல் பாராமல், மக்களுக்காக பணியாற்றி வரும் அமைச்சர் பெருமக்களுக்கும், தடையற்ற மின்சாரம் வழங்க ஆவன செய்து வரும் நமது மாண்புமிகு மின் துறை அமைச்சர் அவர்களுக்கும் பொறியாளர் கழகம் இக்கடிதத்தின் வாயிலாக தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

கடந்த 08.02.2020 அன்று நடைபெற்ற பொறியாளர் கழக பேரவைக் கூட்டத்தில், இயற்கை பேரிடர் காலங்களில் மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சீரழிவை போர்க்கால அடிப்படையில் துரிதமாக பணிபுரிந்த பொறியாளர்களை மறவாமல் புகழ்ந்தது எங்கள் பணிக்கு கிடைத்த மிகப்பெரும் நன்மதிப்பு.

அவ்வாறு, தற்போதைய இப்பேரிடலும், அதே அர்ப்பணிப்புடன், மருத்துவம், காவல்துறை ஆகியோருக்கு இணையாக மின்வாரியத்தின் அனைத்து ஊழியர்களும் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாது, இன்றியமையாத தேவையான மின் தேவையை தடையின்றி அளிக்க, இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர் என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளது.

"Electricity Avenue", 144, Anna Salai, Chennai - 600 002. ☎ 044 28520731

Email: tnebea@gmail.com Web: www.tnebengineers.in

"Energy conservation is the foundation of energy independence"



Tamil Nadu Electricity Board Engineers' Association

(Recognized in G.O No. 854 dated 6-4-1946)

Regn. No. 217/94

இத்தகைய பேரிடர் காலத்தில், நமது வாரியத்தில் இயக்குனர் / இயக்கம் பதவியானது, முன்னர் பணிபுரிந்த பொறியாளர் பணி நிறைவு காரணமாக, கடந்த நான்கு மாதமாக காலியாக உள்ளது.

நமது வாரியத்தில் இயக்குனர்கள் பதவி என்பது மிக முதன்மையான, முக்கியமான வாரியத்தின் உயரிய பதவியாகும். அத்தகைய உயரிய பதவிக்கு திறம்பட பணியாற்றி வரும் தலைமை பொறியாளர்களுள் சிலர் மட்டுமே தேர்ந்து எடுக்கப்படுவர்.

தற்போது, நம் தமிழ்நாடு அரசின் சீரிய நடவடிக்கைகளில் மக்களின் இன்றைய வாழ்வுக்கு இன்றியமையாத ஒன்றாகிய மின்சாரத் தேவையினை அளிப்பதில், விநியோக அமைப்பு மற்றும் பகுப்பு சம்பந்தமான பணிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்வாங்குதல் ஆகியவை மிக சிக்கலான முதன்மையான பணிகளில் ஒன்றாகும்.

அத்தகைய மிகச் சிக்கலான பணிகளை மேற்கொள்ளும் இயக்குனர்/இயக்கம் அவர்களின் மேற்பார்வையில் மின் கட்டமைப்பு, அதன் செயல்முறைகள், தேவைக்கும் உற்பத்திக்கும் இடையேயான சமன்பாட்டு பணிகள், மின் பகுப்பு, மற்றும் தடையில்லா மின்சாரத் தேவையை உறுதிபடுத்துதல் ஆகியன மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், நமது வாரிய விதிகளின் படி குறைந்த பட்சம் ஒரு வருடம் பணிக்காலம் இருப்பவரே, தற்போது மேற்பார்வை பொறியாளர்கள் பதவியிலிருந்து தலைமைப் பொறியாளராகவும் ஏனையோர் கூடுதல் தலைமைப் பொறியாளராகவும் பணியமர்த்தப்படுவர்.

இவ்வாறு, மிக முக்கியத்துவம் வாய்ந்த இயக்குனர் பதவியானது குறித்த காலத்திற்குள் தகுந்த தலைமைப் பொறியாளரைக் கொண்டு நிரப்பப்படாமல் இருப்பின், தகுதியான மேற்பார்வை பொறியாளர்கள் காலியாகும் அத்தலைமைப் பொறியாளர் பதவி கிடைக்காமலே பணி நிறைவு செய்யும் நிலையை அடைவார்.

ஆகையால், தற்போதைய பேரிடர் காலத்தின் அவசியத்தை கணக்கில் கொண்டு உடனடியாக தற்போது காலியாக உள்ள மேற்கூறிய இயக்குனர்/இயக்கம் பதவியில் தகுதியான தலைமைப் பொறியாளரை கொண்டு நிரப்ப ஆவன செய்யுமாறு தமிழ்நாடு மின்சார வாரியப் பொறியாளர் கழகம் தங்களை பணிவன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.

மிக்க நன்றி ஐயா,

இடம்: சென்னை

நாள்: 07.07.2020

தங்கள் உண்மையுள்ள,

07/07/20

பொது செயலர்/பொறியாளர் கழகம்